

The National Stock Exchange of India Ltd., Exchange Plaza, 5th Floor, Bandra-Kurla Complex, Mumbai-400 051 NSE Symbol - SEPC BSE Limited 14th Floor, PJ. Towers, Dalal Street, Mumbai-400 001 Scrip Code: 532945

22nd November, 2022

Dear Sir / Madam,

Sub: Newspaper advertisement – Postal Ballot Notice

We refer to our letter dated 21st November, 2022 intimating you about the dispatch of Postal Ballot Notice through electronic means.

In this regard, enclosed herewith is a copy of the public notice on postal ballot and related information published on Financial Express (English) and Maalai Thamizhagam (Tamil) pursuant to the relevant provisions of the Companies Act, 2013 and the rules made thereunder.

We request you to take the same on record.

Thanking you,

Yours faithfully,

For SEPC Limited


T. Sriraman Company Secretary & Compliance officer Encl.:a.a.



SEPC Limited

(Formerly Shriram EPC Ltd) **Regd.Office**: 'Bascon Futura SV' - 4th Floor, 10/1, Venkatanarayana Road, T.Nagar, Chennai - 600 017. Phone : +91-44-4900 5555 E-mail: info@shriramepc.com Website : www.shriramepc.com CIN: L74210TN2000PLC045167





NOTICE OF POSTAL BALLOT

Notice is hereby given that:

1. In accordance with Section 110 of the Companies Act, 2013 ('the Ac I') read together with the Companies (Management and Administration) Rules, 2 1014 as amended from time to time, including any statutory modification or re-ena stment thereof for the time being in force, Regulation 44 of the Securities and Exc:hange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended from time to time ("Listing Regulations"), Secretarial Standards issued by the Institute of Company Secretaries of India on General Maetings ("SS-2") and the relaxations and Exchange Board of India on General Maetings of Company Secretaries for the secretarial Standards and other applicable laws and regulations, if any.

 that a postal ballot Notice, seeking consent of the members on the resolution as set out in the said notice has been sent electronically to the members whose e-mail address is registered with the Company/Carneo Corporate Services (Carneo), Registrar and Share Transfer Agent (RTA)/Deprisitory Participants as on Friday, 11^e November, 2022 i.e. the cut-off data. The Company has completed the dispatch of postal ballot notice on Micinday, 21^e November, 2022.

 The postal ballot notice is available on the website of the Company at http://www.shriramepc.com/ and on the website of the Stock Exchanges, i.e. BSE Limited at https://www.bseindia.com/ and National Stock Exchange of India Limited at https://www.nseindia.com/ and on the website of CEISL at https://www.evotingindia.com

3. The documents referred to in the postal ballot notice are availabile for inspection to the members at the Registered Office of the Company between 9:30 a.m. (IST) and 5:30 p.m. (IST) on any working day, except Satundays, Sundays and public holidays, till the last date for remote e-voting by the members.

4. In accordance with the applicable MCA Circulars, the Company is providing the facility to exercise the right to vote on the resolutions proposed in the said Postal Ballot Notice only by electronic means (Remote e-voting).

5. The Communication of assent or dissent of the members would take place through remote e-voting process only. The Company has engaged the services of Central Depository Services (India) Limited as the agency to provide e-voting facility. Members may cast their votes during the period mentioned below:

Commencement of e-voting: Wednesday, 23rd November, 2022 at 9.00 a.m. (IST)

End of e-voting: Thursday, 22" December, 2022 at 5.00 p.m. (IST)

E-voting will not be allowed beyond the aforesaid date and time and the e-voting module shall be forthwith disabled by CDSL upon expiry of the aforesaid period.

6. Members who have not registered or who wish to update their e-mail ID, postal address, telephone/mobile numbers, Permanent Account Numbers, bank account details are requested to register/intimate the same with their Depusitory Participant, if the shares are held by them in electronic form and in cuse of members holding shares in physical form, all intimations are to be sent to Cameo Corporate Services Limited at investor@cameoindia.com.

7. The manner of voting remotely for shareholders holding sharts in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email address is provided in the notice of the Postal Balloit. The manner in which persons who have forgotten the User ID and Passwordl, can obtain/generate the same, has also been provided in the said notice.

8. A person whose name is recorded in the Register of Members/IList of Beneficial Owners as on the Cut-off date i.e. 11" November, 2022 shall only be eligible for the purpose of e-voting. Voting rights of a member/beneficial owner shall be in proportion to their shareholding in the paid-up equity share capital of the Company as on the cut-off date. A person who becomes a member after the put-off date should treat this notice for information purposes only.

9. The resolution, if approved, shall be deemed to have been passed on the last date of e-voting i.e. Thursday, 22st December, 2022. The results of the e-voting will be announced on or before Saturday, 24st December, 2022 and will be displayed on the website of the Company, the Stock Exchanges and CDSL.

10. Members are requested to go through the notes of the notice of Postal Ballot. In case of any query pertaining to e-voting, you may contact CDSL helpd ask by sending a request at helpdesk evoting@cdslindla.com or contact at toll free no. 1800 22 55 33.

Place : Chetinai Date : 21.11.2022 By order of the Board of Dinuctors For SEPC Limited T Sriraman Company Secretary

மாலை. தமிழகம்



ஸ்லரி வட்டாச்சியர் ச πcup ண்ற கல கத்தரத்தை சந்தித்து கைதூர் ஊராட்சிக்குட்பட்ட கைறையது பகுதி பகுதியில் உல்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நில அளவர் கொண்டு பிரசனைக்குரிய பகுதிகளில் நிலத்தை அவந்து கொடுக்குமாறு கோரிக்கை மணு குதியில் ஆளிக்கார்




கழிப்பறை தினத்தையொட்டி, சென்க அம்யப்பன்தாங்கல் அரசு யேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணத்தை னராட்சி தலைவர் ஜெமிரை பாண்டுரங்கன் துலக்கி வைராட்சி தலைவர் ஜெமிரை பாண்டுரங்கன் துலக்கி லவத்தார். உடன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகதாயகி சாமிநாதன், ஜனா, உஷா, நந்தினி, எத்திராஜ், சுகாதார ஆய்வாளர் செ பரிமனா, தென் ாளர் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், 1. தென்னரசு, தவமணி சங்கர், பிரபு துனசி, சுதா ஹையராமன், நால் மற்றும் பலர் உள்ளனர்

கண்ணாடி விரியன் பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

Ŋ,

அந்தியூர், நவ. 22-ஈரோடு மாவட்டம்



பகுதியை சேர்ந்த சிலர் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு இருந்த

வாழைமரத்திற்கு இடையே சுமார் நான்கடி நீளம் கொண்ட கண்ணாடி விரியின் பாம்பு ஒன்று பதுங்கியது. இதை பார்த்து அலறி அடித்து ஒட்டம் பிடித்த அப்பகுதியினர், அந்நியூர் தீயணைப்பு திலை าสมบบ பத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயல வீார்கள், அரை மணி நோ போராட்டத்திற்கு பிறகு கொடிய விஷம் வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரம் திரு. M. ராஜன் த/பெ. T.K மோகனரங்கம் என்பவர், எண். 35, கானத்தூர் கிராமம் பொண்டியாளு வட்டம், காஞ்சிபுரம் மானட்டம் - 603 112 என்ற முகவரியில் வசித்து வருகிறார். மேற்படி சிணல்காவணம் கிரம் சர்வேஎன் 145/2 - பூரா விஸ்தீரிணம் ாலானவைவையை கழயமாயுகள் என 143/2 – பூரான்மனுன்னாம் ஹெக்டேர் 0,120 ஷால், அதுவனு ஏக்கர் 0.29 செண்ட, சர்வே எஸ். 140/4, பூரானிஸ்தீன்ஸ் ஹெக்டேர் 0.053 ஷால், அதாவது ஏக்கர் 0.26 செண்ட் ஆக மொத்தர் 0.55 சென்ட், ஆகிய சர்வே எண்களில் உள்ள திலங்களை சன்னை, காட் தொடையிக் உட என்னுடைய கட்சிக்கார் பெயில் ஒரு பொது அதிகாரர் அ.வணம் தயாரித்து பத்திர எண். 856/2011, Dated ஆல்லைம் தயார்த்து மதல் எண்ட கல் / பான்னே பென்ற ர. 07.07.2011 - சாய்தின் ஆன்னைம் பொன்னே பொது ஆதிகாய அரசல் பத்திரமானது 21.10.2022 அன்று பெயல்னேயிலில் என்ற அதுவலைத்தில் என்ற எட்சிக்கார் என்னை சந்தித்துவிட்டு), பொன்னேயிவிலிருந்து திரும்பி இரு சக்கா வாகைந்தில் செல்லும்போது . இரசுக்கா வானத்தில் வைத்திருந்த என்று அரல் ஆவணம் கீழே வானதல் கூறும்பது பாது பென்னே விழுந்துவிட்டது. நான் தேடி யார்த்தும் கிடைக்கவில்லை என்றும், மேற்படி அசல் ஆவணம் யாருக்கேனும் கிடைக்கபெற்றால் என்னிடமோ அல்லது என் கட்சிக் காரரிடமோ ஒப்படைக்கப்படவேண்டியது. அப்படி இல்லாமல் யாரேனும் தவறாக பயன்படுத்தினால் என் கட்சிச்சுரரரை கட்டுப்படுத்துது என்பதை இதன் மூலம் (3)0 அமினிக்கப்படுகிறது.

மனுதாரா

இப்படிக்கு R.SURESHKUMAI Advocat T.H.Road.Ponner

Cell No:9380002725

குன்றத்துாரில் அன்னதான திட்டம் செல்வய் பெருந்தகை துவக்கினார் குன்றத்தூர், நவ. 22-காஞ்சிபுரம் மாவட்டம் A A 3A0."

குன்றத்துரில் உள்ள தனி யார் திருமண மண்ட பத்தில் வள்ளலார் ஜெயந்தி விழா மற்றும் தனிப்பெருங்கருணை நாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு, வள்ளலார் தாண்டு அறக்கட்டனை நிறுவனர் தாமோ.எழி

எல்.ஏ., செல்வப் பெருத்தகை சிறப்பு வரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தமிழக அரசின் ஆணை மின்படி வள்ளலார் கொடங்கி வைக்கார். தினத்தை முன்னிட்டு இதில் சுப்பிரமணிய ச இரண்டாவது நாளாசு வாமி கோவில் அமங் ஸ்ரீபெரும்புதார் எம். uலர் செந்த*ா*।

2 4

1.11 0 கண்ணன்,கோவில் செயல் அலுவலர் மற்றும்

ளலார் அறக்கட்டனை செயலர் சி.என்.ராமச் சந்திரன், செங்கல்பட்டு முனைவர் சுவாமி சுப்பிர மணியம் உட்பட பலர் கலக்கு கொண்டனர்



வலர் ஆர். மோகன் னர் மாவட்ட செயலாளர் மற்றும் கொடைக்கல் . கல்வி அலுவலர் அரசு மேல்நிலைப்பள்ளி (கொடக்க நிலை,) ஆர் பிரேமலதா, மாவட்ட லைமை ஆசிரியருமான ஆணையர் டி. விஜய எம்.பிச்சைக்காரன் வர மாரி, சாரண சாரணியர் வேள்ளார். இயக்க அமைப்பு ஆணை இதில் கலந்து கெ யர்கள் வெங்கடேசன் ரெமி சுலோசனா பாருக்

137 அதிரியர்களுக்கு ஒரு வாரகால அடிப்பல பாஷா ஸ்ரீதேவி பாபு ஆகி மற்றும் முன்னோடி யோர் முன்னிலை வகித்த பறிற்சியை (உண்டு உள

விட,) சாரண சாரணிய இயக்க பயிற்சியாளர்கள் ரஜினி பிரியா, கே. சுகன் ஆகியோர் பமிற்சி அளித்த னர். இந்நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற சாரண சாரணியர் ஆசிரியர்கள் அனைவருக்கும்முதன்மை கல்வி அலுவலர் பி உஷா அவர்கள், சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றி

சாரணியர் இயக்க பொரு வாளர் , சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரு மான எ. டீக்கா ராமன் நன்றி கூறினார்.

சீனாவில் ரசாயன கொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 36 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங், தவ. 22 சீணாலில் ஹொணான் மாகால ന് പ്രതിക്കുന്നു. சீணாகில் ஹொனன் மாகாணத்தில் உன்ன ஹேழிரசாலையின் ஸ்ரப்டட பாங்காத் திவிடித்தில் 19 தொடுவாளர்கள் உயிரிழந்தகள். சீணாவின் மத்திய பகுதியில் உள்ள ஹொனர் மான ஹைதில் இருக்கும் ஹன்பாள்மான எனத்தில் பல தொழிற் எலைகன் உள்ளன. அங்குள்ள ரசாயன தொழற்சாலைகள் உனவக், அங்குளவர் மயன பெருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மில் ஏராளமான ரசாயண் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தன. அப்போது தொழிற் நடைகுன்றில் நிட்ஷொன் திரைத்து ஏப்பட்டத தகவல் அழிந்த ஏர் வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனணப்பு துறையி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இ ம். இந்த விபத்தில் 36 பேர்உ பிரிழந்தனர் சிலர் உயிருக்கு ஆபத்துவன நிலையில் மருத்துமைமைகளில் சி கிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடப்பக சிலரை வைது செய்து பேர்கள் விச் ானணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் இதுவரை வெளியா கவில்லை. ஆமால்புமனையாக கால பெ களில்லை. ஆனால் முறையான அனுமதியில்லை மல் ஆபத்தான ரசாயணப் பொருட்கள் இருப்பு ககப்பட்டிருந்த தாக முதற்கட்ட விச ஸில் தெவிய வந்துன்னது.



நெல்லை பா்வத நா்த்தனாலயாவின் சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சி

ண்ணி, எம்.பி., கணேசமூர்த்தி, சட்டசலை

சுரேடு மாவட்டம், தித்தோட்டில் செயல்பட்டு வரும், கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியத்தில், பால் மற்றும் பால் உப பொருட்கள் கத்திகரிப்பு கருவி மற்றும் சலல்படுத்தும் இயந்திரம் நிறுவதல் குநித்து, சட்டசபை உறுதி மொழி ஒழு தலைவரைஞர் சங்காபு பரம் வம். கல். ஏ. அவான தா. உற பகுதியன், ஆப்வ செய்தார். உடன், ஒழு உறுப்வோக்கதிருப்பூர் தேற்கு – செல்வான், தின்டிவனைட் – கல்லான். உடன், குழு உறுப்வோக்கதிருப்பூர் தேற்கு – செல்வான், தின்டிவனைட்

அர்ஜூணன், ஆண்டிபட்டி – மகாராஜா, அறியலூர் – சின்னப்பா, சிங்காநல்லூர்

ொஜு பாபர் மற்றும் ஆட்சியர் கிருஷ்ணானுண்ணி, எம்.பி., கணோசமூர்த்தி, சட்டசலை செயலாம் மற்றும் ஆட்சியர் கிருஷ்ணானுண்ணி, எம்.பி., கணோசமூர்த்தி, சட்டசலை செயலர் சீணிவாசன், சுரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் குமார் உன்னனர்.



நெ

தெல்லை, பாளை., அம்பை பிரதான சாலை, குல வணிகர்புரம் கணேஷ மஹாலில் தெல்லை பர்வத நர்த்தனாலயாவின் சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சி கடந்த, 20ம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி ச தக்கத்துல்லா அப்பாகல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சௌந்தர மகாதேவன் கிறப்பு விருந்தினராக கலத்து கொண்டு சிறப்பித்தார். குரு பால சுபலட்சுமி சோம சுந்தரத்தின் சிஷ்பைகள் பால ஷன்விகா (பெற்றோர் பால சுப்ரமணியன், குமாரி), சம்ரித்தி சீதாராம் (பெற்றோர் சீதா ராம், மோகனசாந்தி), தீபிகா ஸ்ரீ (பெற்றோர் த ராஜ், ருக்மணி), ஆர் ஹனிகா (பெற்றோர் ராஜ்குமார், கன்யா), சிரேயா (பெற்றோர் டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் சாந்தி), சஹானா (பெற்றோர் சரவணன், அமுத லட்சுமி) நெல்னா மிரியம் பிலிப் (பெற்றோர் டாக்டர் விளோத் குமார் பிலிப், ஜீனா வினோத்) நடனம் ஆடினர். என். கிஷோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாட்டு, மிருதங்கம், வயலின் கலைஞர்கள் பங்கேற்றனர்.



பால் வகத்தக்கு குதல்கை பிறும் கால் குடில் கைத்தக்கு குதல்கை குதல்கு பறைக்கு குதல்கு குதல்கை பறைக்கு குதல்கை குதல்கள் குறைக்கு குறைக்கு பறைக்கு குதல்கள் குறைக்கு குறைக்கு குறு புதல்கு பற்றும் தேல்க்க வேறைய குறைக்கு குறைக்கு விறும் குறில்க வரும் குறில்கள் குறைக்கு குறைக்கு விறும் குறில்கை குறைக்கு குறைக்கு குறைக்கு விறும் குறில்கை குறைக்கு குறைக்கு குறைக்கு விறும் குறில்கு குறைக்கு குறைக்கு குறைக்கு விறும் குறில்கு குறைக்கு குறைக்கு குறைக்கு விறும் குறில்கு குறைக்கு குறைக்கு குறைக்கு விறும் குறும் குறில்கு குறைக்கு குறைக்கு விறும் குறும் குறில்கு குறைக்கு குறைக்கு விறும் குறும் குறில்கு குறைக்கு குறைக்கு குறும் குறில்கள் கைக்கு 0731UI

மாகுகளுட் மெடுத் (நிறுவனத்; அன்ன இமெயில் குறிப்பே, ழிப்புகளை வழிமுறை அம்குப்பர

த்தும் புதிவேற்றம் செயலப்பட்டுள்ளன. என்றப் புதிவு அழில்பில் அதிப்பிடப்பட்ட அவ , என்க்கிழகைகள், ஒதுபிற்றுக்கிறவைகள் எந்த தவிழ்த்த அதேதும் ஒரு வேலை நானில் இறுவனத் ப் தொலைநிலை பில்னனு வால்லப் பற்பற்களை க தேரப்படி காலை 9.30 மலன் முதல் மாலை 5.30 , _____ நான்னு இது வால்குப், பழின் மகனி முதல் மாக permanangene spino wag Histori Szrince wag Mistori Szrince

திருமைக்கள் விலைரத் துரை நேற்குறிப்பிட தபால் வாக்குப் நிறைகிலாக்கு மின்னது தீதில் வேளைவிலை மின்னதை தீதில் பொருந்தத்தக்க ஹிக்கைகள் படி er Où ர்க்கும் வ மக்கும் வ மகுகிறது

. அமைந்து மறுப்பு தெற்பிர்த்தல், தொண்ணின் (ஹபுமறை முலம் மட்டும் மேற்மோணியைறில் திறை பொரிப்பதி எந்தொல் (இந்தியா) விலிடிப்பட் நிற , தில்வனு வாக்குப் பற்றிடி வரதியை அவிக்கும் சேவைக அணை பற்றிடி செப்பலார். அணை பற்றிடிசெப்பலார். guyse) Aniudia ஞ்ஜன்சியாக குண்ணியாக அண்ணி உ

மின்னது வாக்குப் பதிவு தொடக்கல் நடங்கு 23, 2022 புதல்கிழமை தேரில் தேரப்பத் வகை 900 வலி மின்னது வைக்குப் பதிவு தினதுவு அடைக்கும் பறப்பட்டு ดส์ พร. พระ ม.ศ. พระวงสุนัยส์ 42, 2022 หรือเมษณ์เสียง

பைத்துப்பது கல்லை 900 கண் வணு வாக்குப் பதிவு தின்றவு அடைதல் முருப்பு 22, 3022 வி குறிப்பட்ட தேதி மற்றும் தேரத்தித்து பிறது. பின்னது வா தைபில்லை, வது குறிப்பட்டலை அரை முறைக் நிறை புலை பெயலிழக்க செய்து விற்வார்கள். III சிறு வழக்குகள் நீதிமன்றம் (மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோருரியை தீர்ப்பாயம்) மாண்பமை சார்பு தீதிமன்றம் வது கிறு வழக்குகள் திமன்றம் (மோட்டார் கூடுதல் மாவட்ட மாண்டியிகு வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் SPL 2 சிறு வழக்குகள் பூவிருந்தவல்லி மோ.வா.னி.அ.எண்.79 of 2020 தீதிமன்றம் !! பூனிருந்தவல்ல மோ.வா.வி.அ.எண்.780 of 201 6é நீதிமன்றம் (மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோருரிமை தீர்ப்பாயம்) சென்னை-நீதிமன்றம் (மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோருரிமை தீர்ப்பாயம்) சென்னை M.A.C.T.O.P. No. 1050 of 2022 பொன்னேறி ரோப்புகை பெயலிருக்க செய்து எதேனாரனர். 6. ஆப் வகத் தலைகள் இட்டல்ம் முலகர், மால் மூலார், தேர பெலகையும் என், PAH கைகும் நீர்ந்தை கலக்கு என், பேண் அமேலதான இல்லில்கும் பிழக்கும் பெயல் கேள்காத பல்லதான வல்லிறாகில் வருகில் குக்கும் குறி கைகும் திருக்கு நால் அனை கழியாகில் குறி கையும் திருக் நால் அனை கழியாகில் குறில் கால திருக்கு நால் அனை கழியாகில் குறில் கால பிருக்கு குறில் கருப்புகில் குறில் கருக்கு குறில் குறில் குறில் குறில் குறில் குறில் குறில் கரில் குறில் குறில் குறில் கருப்புகில் குறில் கருப்புகில் குறில் கரில் கரில் கரில் கரில் கரில் கரில் கரில் கரில் குறில் கரில் கரில குமாக G. Ind ந.க.எண்.483/2022 கந்தரமண் ூரு மலுகாள் எதிர் 1 மனுதாள் எல்ல ຝະຕຳຄວອ தரைகளை மன் – 27 ,GNT சான ગ્રમું. દુર્લાલક કિલ્લોલુક પ્લુસ્તીકો પાર્ટ திர் . V மாலகிருஷ்ணன் . தியூ இந்தியா அச மபெனி லிமிபெ ப M A C T O P No.5572 of 202 M.A.C.T.O.P. No. 1026 of 2023 1. நோராயணான், 2. ஸ்ரீ ராம் தெஜனாரல் இன் சூரன் ல் சும்பெனி லிமிடெட் படுக்கொள்ளப்படுகிறைகள். பக்குகளை பேதில படுக்கொள்ளப்படுகிறைகள். பக்குகளை பேதிக்கை ப் அனைத்து தகவல் களும் கிரை மலை கேலியோ வர்ப்பதேட சர்வ்சல், லிம்பே, _ வேண்டும். പ്പത്രപ്പോധ്- 52 , തിരാനി ബറ് പം லனுதாரர் எகிம் மனுதான் - எதிர்– நிருவன்ளூர் மான்ட்ட எதிர் மனு பெறுநர் कारण्ड्य<u>े</u> अन्यत வாழுக்கும் காலக்கப்பட வேண்டும். மடிபாதிபலைவடு வகை, பிசிக்கல் வலக வல பா குதாழக்க இசுவாக்கடுக்கை வாக்கை வாகு பதில குதாழகள் தேனாகைதினை வாக்கை வாகு பதில குதாழகள் தேனாகைதினை வாக்கை வாகு பதின் – கூக் மகல்வேட் மலக்குவந்கள், மின்டும் அதனை -LDGO) எதிர் .. மர் திரு, லட்டரட்சிய Nazia Favha Naaz.S Swathi Transports The New India Ass Co Ltd 1:Ramanujam 2 Reliance Gen Ins Co Ltd. எடுர் மனுதார்கள் பெறுநர்: R 1.Ramanujam வதிர் மனுதாள்கள் பெலுநர் 2 The New India Ass Co Ltd R1 M.குமாரவேல், த/பெ மாது, எண்.17/13, வட்ட அன்ணா நகர் பே சென்னை- 60010 எதிர் மனுதாள்கள் மெறுநர்: R1.Nazia Farha Naaz.S எதிர் மனுதாரர்கள் பெறுநர் அவர்கள், பொன்னேரி வட்டபர் பொன்னேள் கூட்டம்எதிர்மனுதாள் மேற்படி, மனுதாராகிய எனத மகன் மகேந்தேன் த./பெ சுந்த பான்டி மன் என் பவர் கடற் டேர். 1985 அன்று மேற்படி முச வரிவில் பிறந்தனை என்று வேற்படி (மச வரிவில் பிறந்தனை என்று வேற்படி (பின்று ஷ்ட் மலந்தலர்கள் தெறிவிக்காககட்டும் R1.Swalhi Transport ____வடிவு நகர _____வுக்கு விகில R 1 Nazia Farha Naaz. 5. wio Aba H Jasaan Ansari Limras court A Second Floor New No. 46, 60 No. 14, vanniar Street Chocalamedu. Chennai, 94. மேற்கண்ட வழக்கு வேத் கண்ட நீதிமன்றத்தில் வரு திற 9.1.2013 அண்று நங்கள் வர் பாடப்பட்டுக்காதி. என்றை தங்கள் வருக்கறி. என் /o Pandur Devarai Garden Palanzu No. 65/118: Nethali Nagar, 5 Road, Pelanzur, Nazareli Pettal, Tamil Nadu, 602103 பாசிய மாசி என் பன் கடந்த க. 1, 1915 அண்டு மேற்பட முன வரியில் நிறுத்தனத் எனது என கன் குறைப்பை நிறு புசியய மன் விட்ட (சமிட்டதார் நற வோது நிறுப்பிசைய புதிவு போன் வேளி மருவங் கோட்டா. சியம் ஆருவலை குதில்பதிவு பொதே கேன் மருவங் கோட்டா. சியம் ஆருவலை குதில்பதிவு சென்றப்பு விட்டி வன்ட 1.1 திலைங்க குதி விட்டி வன்ட பாது கிருதனைப் பட்டாவக குடிவ கொண்டிறிய என்பதை இதன் மூலம் அறிப்ப வும். eet, Tondiar Pet, Chennai 81 லற்படி வாகனா விபத்து அச Street, Tondiar Pel, Chernaid T. மேற்கண்ட வழக்கு, மேற் கண்ட நீதிமன்றத்தில் வரு கிழ 23 - i 2 - 20 2 அன் று தங்கள் வரு கைக்காக வாய்தா போடப்பட்டுன்னது. அன்று தாங்கன் தேரினோ ணுவில் நாங்கள் ஆலு மக 19.01.2923 அன்று மாடப்பட்டுள்ளனு. ணுலில் ஆலுமகதாங்க மேற்கண்ட வழக்கு மேற்கண்ட நீதிமன்றத்தில் ன்று வ எ. வே போடப்பட்டுள்ளதுர். பெற்பில் குதுவற் ஆட்சோணை இருப் லென் நேற்படி தேப் வைகு இருப் லென் நேற்படி தீதி வன்றத்தில் மனக்கு தாட்கன் எரக்கேன மனக்கோ ஆழராகி ஆட் சோனை தெரிலிக்க வேண் டும், கலுறைப் உத்திலிக்கை குற்களுப் உத்திலிக்க பேற்கு வந்திலிக்க பெற்கு வந்தில் என்பதை யானிக்கப் படும் என்பதை கூண்டும் 9. திரமான, டுப்பும் பெற்று பிட்டல், மின்னது மாக்குப் பல்டி கடை நான் டிரப்பி 22, 2021 வியடிக்கிறன் கூன்ற கேண்டு நிரையிலர்பட்டதா கதற்படும், பின்னது வரித்து பதின முக்கும், பரப்பி சலில்கிறன கைஞ் கல்லா மன்று அமைப்படி திரிக்கப்படும் மூலும் கத்த முருவர் திருவதைதின் இணைப்புடை பல்தர் சந்தை 5 CDOL இணைப்புடைகள் கேண்டும், பிதில வருகிற 17-1-2023 அன்ற தங்கள் வருகைக்காக வருகைக்காக வருதா போடப்பட்டுள்ளது. அன்று தாங்கள் நேகிலோ அன்று தாங்கன தொல்லை அம் ல து இ யி க வீ வழக்கறிகுள் மூலமோ தீதி மண்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆறுராகத் தவறி வால் வழக்கின் முடிவ ஒரு வால் வழக்கின் முடிவ ஒரு பில் வெற்படை நடி பக்பி கேடி கான் கன் பிட்ட் பல் கீர்கு காங் கன் ககே அல்லது வழக்கறிஞர் மூல்மா வை ஆனுமலி ஆட் சேபனை தெரிவிக்க வேண்டும், தன்று கணைகள் பக்கும் பறிவு அறிவியில் உயர்ள குறியுரைகளை 4 குழித்தையில் கேட்டுக்கொண்டையற்றத்தர்கள். மின்னணு வலி கணித்தல் பற்றி ஏற்றதும் கிசாதலைக்கு COSL தெனம்ப் விண்ணப்பட் கூறுப்பி அறித்து தொண்ணைக்கு பறு 22.55 நடல் தொடர்டி கொண்ணைக். தாங்கள் நேறிலோ அல்லத தங்கள் வழக்கறி ஞர மூனமோ தீதிமன்றத்தில் அல்லது தங்கள் வழக்கற் ரும் மூலமோ நீதிமன்றத்தில் எலை 10.30 மணிக்கு ஆஜ ாகத் தவற்னால் வழக்கின் முகல் பிரைகள் கானை 10.30 மணிக்கு ஆஜ மகத் தவழினால் வழக்கின் முடிவு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் P.C. RAMPRASAD Coursed for Petitioner ட் சத்தில் மேற் படி மணு ஒர தனைப்பட்சமாக தீஸ்மனிக்க வழக்கின் முடிவு ஒரு பட்சமாகதீர்மானிக்கப் முடிவு ஒரு தலைபட்சமாக தீர்மானிக்கப்படும். P.C. RAMPRASAD கிம்லுகள் குழுவின் SEPC லிலிட்ட்ட த அறிலவுட. S.R. தீ inio. தி. ஹீராமன் திழுவை செவல் D.கந்தரபாண்டி P.C. RAMPRASA இபர் : சென்னை தேதி : தவல் 21, 2022 பா. நபக, மறுதாரர்களின் வழக்கறிஞர்



ளணிப்பேட் ராணிப்பேட்டை

தடைபெற்றது.

மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் ச ார்.ில் 137 ஆசிரியர்களுக்கு

ஒரு வாரகால அடிப்படை மற்றும் முன்னோடி

பயிற்சி முகாம் நிறைவு பிற்றச் முகாம நாதையு விழாராணிப்பேட்டை அர சினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில்

பொன்னேரி, நவ, 22-திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உலக மீன்வள தினத்தை முன் னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளத் துறை உதவி இயக்குனர் (தருவள்ளூர் இருப்பு) பொன்னேரி க.வேலன் தலைமையில் தடைபெற்ற

இந்த நிகழ்ச்சியில் பொன் னேரி மீன்வள கல்லூரி பேராசிரியர் இரா.ஜெயஷ

பா.ஜ.,வில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதத்திற்கு நீக்கம்: அண்ணாமலை

லைர கலக்குகொண்டு மீன்

வளப் பல்கலைக்கழக

மாணவர்கள் மற்றும் சாகர்

2

சென்னை, நவ. 22-தமிழக பா.ஜ., வின் வெளி நாட்டு மற்றும் அண்டை மாதில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியி லிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அந்த கட்சியின் . மாநிலக் கலைவர் அண்ணாமலை

டத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி மிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக பா.ஜ., வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளை விக்கும் செயல்களில் தொடர்ச்சி யாக ஈடுபட்டு வருவதால் கட்சி மில் அவர் வகித்து வரும் அணைத்துபொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படு

கிறார். கட்சியின் நிர்வாகிகள் கறாரா. கட்சங்கள் நாலானை மற்றும் தொண்டர்கள் காயத்ரி ரகு ராமிடம் கட்சு சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது' என்று தெரிவிக்கப்பட் (ନିର୍ଦ୍ଧା<u>ଗାଣ</u>)

ரகுராம் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'நான் ஏற்றுக்கொள்கி மேன். இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் தேசத்துக்காக உழைப்பேன். எனது பணியில் நான் உண்மையாகவும், சரியாக வும் இருந்தேன். இதனை மிகவும் உறுதியாக கூறுகிறேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப் பட வில்லை. எந்த நடவடிக்கையின் அடிப்படையில் இது எடுக்கப் பட்டது என்பது தெரியவில்லை என, தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை காயத்ரி

பயன்படக்கடிய உப மித்றா பணியாளர்களுக்கு மீன்வளம் குறித்த பல் ன மையத்திற்கு கா

A வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மீன் வளத்தை பெருக்குவதற்கு

டனர்.

வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் த.மணிகண்டவேலு, உதவி பேராசிரியர்கள் ரா.வேல்முருகன் மற்றும் வி.எழிலரசி, மீன்வள சார் ஆய்வாளர்கள் ஆர்.செல் வராஜ், ஆர்.அன்பழகன், ஏ.செல்வகுமார் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் திராம

\$ \$ \$ \$ \$ \$ \$ \$ \$

நிர்வாகிகள் கலந்து கொண்

பழவேற்காட்டில் உலக மீன்வள தினம்